

Date: August 26, 2023

The National Stock Exchange of India Limited,

Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai 400 051 Symbol: FIVESTAR **BSE Limited**

Listing department, First floor, PJ Towers, Dalal Street, Fort Mumbai 400 001 Scrip code: 543663

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication –Notice of 39^{th} Annual General Meeting and Remote E-Voting

In terms of the provisions of Regulation 47 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, please find enclosed the newspaper clippings of Notice of 39th Annual General Meeting and Remote E-Voting, published in English newspaper -Business Standard on August 26, 2023, and Regional (Tamil) newspaper - Makkal Kural on August 26, 2023.

This information is also available on the Company's at https://fivestargroup.in/

Please take the same on record

Thanking You,

For Five-Star Business Finance Limited

Shalini Baskaran
Company Secretary & Compliance Officer



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து, குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்தமைக்காகவும், மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டமைக்காகவும், விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்காகவும் நன்றி

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு

கஞ்சா, போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் போலீசார் மீது கடும் நடவழக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஆக.26– கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை மு.க.ஸ்டாலின் விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நாகை மாவட்ட கலெக்டர் நேற்று அலுவலகத்தில், ஆய்வில் 'கள திட்டத்தின் கீழ், முதலமைச்சர்' நாகை. திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம்–ஒழுங்கு தொடர்பாக ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் மாற்றம் நடந்ததற்குப்பிறகு, ஏராளமான தொழிற்சாலைகள், புதிய புதிய கம்பெனிகள் நிறுவனங்கள், வந்திருக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு மிக முக்கியமான முதல் காரணம், இந்த ஆட்சி மீதான மரியாதையும், நம்பிக்கையும் தான்.

இரண்டாவது முக்கிய காரணம், மாநிலத்தில் அமைகி. நிலவம் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவொரு பெரிய சட்ட?ஒழுங்கு பிரச்சினையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. அந்த நிலைநாட்டக்கூடிய அமைதியை உங்கள் அனைவருக்கும் என்னுடைய தெரிவித்துக் பாராட்டுக்களை கொள்கிறேன்.

இந்த நிலை தொடர காவல் மாவட்ட துறையும், நிர்வாகமும் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கை வேண்டும். பராமரிக்க குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றங்கள், கள்ளசாராயம் எகிரான போதைப்பொருட்கள் தடுப்பு, கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றை தடுக்க வேண்டும்.

குற்றங்கள் மிக, மிகக் குறைந்து கொண்டு வருகிறது. முழுமையாக விட்டது என்று நான் குறைந்து மாட்டேன். சொல்ல உங்களுக்கும் தெரியும். குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமைய வேண்டும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக எதிர்கால மட்டுமில்லை, வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. இளைஞர்களுக்கு மாணவர்கள், குட்கா, பான்மசாலா மற்றும்

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான

போதைப்பொருளின் தீமைகள் பற்றி



சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் மற்றும் கஞ்சா போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

பெண்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, மாணவர்களிடையே பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுத்தர சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல் போக்சோ வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம்.

நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து…

போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உங்கள் வரம்புக்குள்ளாக பதியப்படும்

அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து, சரியான குற்றப்பத்திரிகை நேரத்தில் தாக்கல் செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும். நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து சாட்சிகள் மற்றும் தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் வழங்கி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குற்றப்பத்திரிகை பதியப்பட்டு, கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக கோர்ட்டு களுக்கு கொண்டு செல்லவேண்டும். கோர்ட்டுகளுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்தி, உடனடியாக

அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் லிமிடெட்

CIN- L72300TN1998PLC041360

Website: www.apollosindoori.com, EMail: info@apollosindoori.com

ம், 29 செப்டம்பர், 2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது என்று இந்த அறிவிப்பு

Apollo Sindoori பதிவு அலுவலகம்: எண் 13/5, ஹுசைன் மேன்ஷன், கிரீம்ஸ் ரோடு, ஆயிரம் விளக்கு, சென்னை 600006. Ph: 044 19045000

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013ன் விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகார

அமைச்சகத்தின் (MCA) ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021 மற்றும் மே 5, 2022

மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கைகளின்படி (ஒட்டுமொத்தமாக "எம்சிஏ சுற்றறிக்கைகள்" என

ஞ்றிப்பிடப்படுகிறது) உறுப்பினர்கள் ஒரு பொது இடத்தில் ஆஜராகாமல் இருக்கும் வகையில் 'காணொலி காட்சி ("VC")/பிற ஆடியோ காட்சி முறை ("OAVM") மூலம் கம்பெனியின் 25வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM)

மூலய ஒதாவேகைப்படுகூறது. ளம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, மார்ச் 31, 2023ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் (வருடாந்திர அறிக்கை) உள்பட நிறுவனத்தின் 25வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு கம்பெனி அல்லது அவர்களது வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் மற்றும் நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் – M/s. கேமியோ கார்ப்பரேட் சாவீசஸ் லிமிடெட்டில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள

செய்யாதவர்கள், ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அனுப்புவதன் மூலம் அதே பதிவுகளைப் பெறலாம் a) போலியோ

ாண், உறுப்பினரின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு முறையாக கையொப்பமிடப்பட்ட கோரிக்கை கடிதம்,

ஓட்டுநர் உரிமம், தேர்தல் அடையாள அட்டை, பாஸ்போர்ட்) investor@cameoindia.comக்கு மின்னஞ்சல் மூலம்

-டெமேட் படிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாதவர்கள், அந்தத்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது தொலைதூர மின்–வாக்களிப்பு அல்லது மின்–வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் முறை

ஆகயவை 25வது வருடாந்தர் பெதுக்கூட்ட அறானப்பில் வழங்கப்படும். 31.03.2023ல் முடிவடைந்த நிதியாண்டிற்கு ஒவ்வொன்றும் நூ.5/– முகமதிப்புள்ள ஒரு பங்கிற்கு இறுதி ஈவுத்தொகை ரூ. 1.50/–ஐ மே 19, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்தனர். இறுதி ஈவுத்தொகை தகுதியுடைய உறுப்பினர்களுக்கு நேரடியாக அந்தந்த வங்கிக் கணக்குகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சாவீஸ் (ECS)/நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) போன்றவற்றின் மூலம் வரவு வைக்கப்படும்.

rவுத்தொகையைப் பெற, காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் போலியோ எண், அவர்களின் வங்கிக்

ணக்கின் விவரங்கள் மற்றும் உறுப்பினரின் பெயரைக் கொண்ட அசல் ரத்து செய்யப்பட்ட காசோலை அடங்கிய

றறையாக கையொப்பமிட்ட கடி<u>த்தத்து</u>டன் சமர்ப்பிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

022—23ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர அறிவிப்பு நிறுவனத்தி இணையதளம் www.apollosindoori.com மற்றும் NSE இணையதளம் www.nseindia.comல் கிடைக்கும்

ான்றளிக்கப்பட்ட பான் காாடு நகல் C) உறுப்பினரின் முகவரிக்கு ஆதரவாக ஏதேனும் ஆவணத்தை (ஆதார்,

அனைத்து உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவர்

ஆகியவை 25வது வருடாாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும்.

டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் புதுப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

த்ததி: 25.08.2023

தண்டனை வாங்கித் தந்தால் குற்றச்செயல்களை மட்டும்தான் தடுக்க முடியும்.

பொதுமக்கள் போலீஸ் நிலை யங்களுக்கு வரும்போது, அவர்களை நடத்துகின்<u>ற</u> நீங்கள் விதத்தை பொறுத்துத்தான் காவல் துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். எனவே சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து அந்த விவரங்களை மனுதாரருக்கு கெரிவிக்க வேண்டும். இது பற்றி பேசித் மனுதாரர்களிடம் போகிறேன். தெரிந்துகொள்ளப் காவல்துறையினரால் எவ்வாறு கேட்டுத் நடத்தப்பட்டீர்கள் என்று தெரிந்துகொள்ள இருக்கிறேன்.

மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் குறைதீர்க்கும் முழுமையாக கூட்டத்தில் கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள பொதுமக்கள் வேண்டும். நம்பிக்கையு*ட*ன் சொல்ல உங்களிடம் குறையை வரும்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முதலமைச்சரின் தலைமைச் செயலாளர் கூடுதல் முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. அருண் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

என்ஜினீயரிங் சேர்க்கை **3வது சுற்று கலந்தாய்வு:** 60,967 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

2 சுற்று கலந்தாய்வு முடிவில், 56 ஆயிரத்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து 3வது சுற்று கலந்தாய்வு கடந்த 22ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 89 ஆயிரத்து 695 பேர் அழைக்கப்பட்டு, 62 ஆயிரத்து 232 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 55 ஆயிரத்து 648 பேருக்கு இடங்கள் தற்காலிகமாக

இதேபோல், மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 19 ஆயிரத்து 280 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 12 ஆயிரத்து 19 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். இவர்களில் 5 ஆயிரத்து 319 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டு

3வது சுற்று கலந்தாய்வு அடுத்த (செப்டம்பர்) 3ந்தேதியுடன் நிறைவுபெறுவதன் மூலம், முதற்கட்ட என்ஜினீயரிங் கலந்தாய்வு தினத்துடன் முடிகிறது.

விவசாய நிலம், மனை நிலங்களுக்கு தமிழகம் முழுவதும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்

சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடி – ரூ.1,000

கூட்டம் கூட்டப்பட்டது.

ளு.800;

சென்னை, ஆக.26-தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு

உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு அடிக்கு ரு.1,000 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் வழிகாட்டி மகிப்பகள், விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு அடியிலும் செய்யப்படுகின்றன. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள்பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. வங்கிகள், மதிப்பையொட்டி*யே* கடன் வழங்கும். இதனால், மனை நிலம் வாங்குபவர்கள் வங்கிகளில் தேவையான அளவிற்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது.

தவிர்ப்பதற்காகவம். இதை வழிகாட்டியில்குறைந்தபட்சமதிப்பை நிர்ணயம் செய்வதற்காகவும் 16.8.2023 மதிப்பீட்டுக்குழு

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் விரிவான விவாதத்திற்கு பின் சொத்து அமைந்துள்ள பகுதிகளைப் பொறுத்து குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னை

கோவை மாநகராட்சி மற்றும் மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஆவடி, தாம்பரம், ஓசூர்,

ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சி

காஞ்சீபுரம் மாநகராட்சி சதுர அடிக்கு

திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர். கரூர் மாநகராட்சி ரூ.600; தூத்துக்குடி, தஞ்சாவூர். சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி ரூ.500; கடலூர் மாநகராட்சி ரூ.400;

நகராட்சி, பேருராட்சி பகுதிகள் அனைத்து நகராட்சி பகுதிகளில் . மனையிடங்களுக்கு அமைந்துள்ள குறைந்தபட்ச மதிப்பு ரூ.300 அனைத்து பேரூராட்சி பகுதியில்

உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு ரூ.200 திருவள்ளூர், காஞ்சீபுரம்,

ஆகிய திருச்சி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குறைந்தபட்ச மதிப்பு ஏக்கருக்கு ரூ.5 லட்சம்.

இதர மாவட்டங்களில் கிராமங்களுக்கும், மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு ரூ.50; குறைந்தபட்ச விவசாய மதிப்பு ஏக்கருக்கு ரூ.2 லட்சம். இணையதளத்தில்.....

குறைந்தபட்ச இந்த நிர்ணயிக்கப்பட்ட மகிப்பகள், இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்<u>டு</u> உள்ளன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பிற்கு கீழ் வேறு மதிப்புகள் உள்ளனவா? . சரிபார்த்துக்கொள்ள என்பதை சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறப்பட்டு

மின் இணைப்புக்கான பெயர் மாற்ற முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சென்னை, ஆக.26 இணைப்புக்கான பெயர் மாற்ற முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்உற்பத்தி பகிர்மானக்கழகம் மற்றும் வித்துள்ளது.

மக்களின் *தமிழ்நாட்*டு கருத்தில்கொண்டு, இணைப்புகளில் ெயர் மாற்றம் *்* செய்யும்போது பொதுமக்களுக்கு நீக்கிட. சிரமங்களை ஏற்படும் செலுத்திய அன்றே வழங்கவேண்டும் பெயர் மாற்றம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும்

IN THE COURT OF DISTRICT JUDGE COMMERCIAL EGMORE

AT CHENNAI C.O.S.No: 70 of 2023 MEGHDOOT EX

IMPORT PVT LTD, Old No: 140, New No: 24,

Vepery High Road, Periamet Chennai - 600 003,

Rep. by its Authorised Officer Mr. Amitab DoshiPlai

1. M/s. V.S. LEATHERS,

Rep.by its Partner

Mr Pattaiah Babi

Versus

office at# 40, M B T Road, Ranipet

Town, Rani pet District - 632 401 2. Mr. PATTAIAH BABU,

Partner of M/s VS Leathers

residing at # 5/29, Sundaram Street, Bharathi Nagar, Ranipet

Town, Ranipet District - 632 401

The above named plaintiff has been filed a suit for recovery of money Rs.13,55,328, against

money Rs.13,55,328, against you, in C.O.S.No: 70/2023 on the

file the District Commercial Court,

Egmore at Chennai and posted

on 12.09.2023 at 10.30 A.M for

vour appearance. Please take

this notice and appear before the Hon'ble Court either in person or

your agent and file your objections if any, failing which the order will

be passed by the Hon'ble Court accordance with law

IN THE COURT OF IIIrd ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

I.A. No. 7 of 2022

IN I.A. No.1 of 2019

I.A. No. 1036 of 2018

O.S. No. 2525 of 2014

No.17, Jegannathan Street, Agaram, Chennai - 600 082. ...Petitioner /Petitioner

Versus

Bhavani Nagar, 1st Street, Ayappakkam, Chennai - 600 077. 2. Mr. D. Sakthivel,

No.12, Sundarapuram 3rd Street, Pulianthope, Chennai - 600 012.

3. Alamelu, No.12, Sundarapuram 3rd Street,

Pulianthope, Chennai - 600 012. 4. Mr. D. Saravanan,

No.12, Sundarapuram 3rd Street,

Pulianthope, Chennai - 600 012. 5. Mrs. J. Jeyaseeli@ Karthiga,

... Respondent/Respondent/ Respondent/ Defendant

S/o. Ashok Kumar,

M. Thirunavukarasu,

W/o. A. Balakrishnan, Old No.3/17A, New No.4

Mrs. Banumathi.

6. Mr. Revadha

S/o. D. Selvam.

D/o. D. Selvam, Nos.5 to 9 are residing at

No.21-A, New Manickam Street Purasawalkam, Chennai-600 007. Please take notice that the above I.A.No.7 of 2022 in I.A.No.1 of

2019 in I.A.No.1036 of 2018 in O.S.No.2525 of 2014 was filed by the Petitioner/Plaintiff as against

you before the Hon'ble Bird Asst. City Civil Court at Chennai. The

Hon'ble Court has ordered notice

தேதி: ஆகஸ்ட் 25**,** 2023

7. Mr. Ditto

and others

Counsel for Plaintiff

Petitioner/ Plaintiff

C. NITHYSH SEKHAR

பொது மின் இணைப்புதாரர்களுக்கென "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்", கடந்த ஜூலை மாதம் 24ந் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு பகிர்மான மின்உற்பத்தி மற்றும் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவல கங்களிலும் நடைபெற்று வந்தது.

"சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் த<u>ங்</u>களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்த முகாம் குறித்து பொதுமக்களிடையே கிடைக்கப்பெற்ற அதிகப்படியான வரவேற்பினை கருத்திற்கொண்டும், அனுமதிக்கப்பட்ட ஏற்கனவே 24ந் தேதி (நேற்று காலஅவகாசம் முன்தினம்) முடிவடைவதாலும், இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மேலும் ஒரு மாதகாலம் அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 25ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கேட்டுக்கொள்கிறது.

FIVE STAR

ஃபைவ்–ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்

CIN: U65991TN1984PLC010844

.திவு அலுவலகம்: புதிய எண்.27, பழைய எண்.4, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600010 Website: www.fivestargroup.in | Email | D: secretary@fivestargroup.in | Phone No.: 044-46106200

39வது வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு குறித்த அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (''எம்சிஏ'') மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (''செபி'') சுற்றறிக்கைகளுக்கு இணங்க வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள உறுப்பினர்கள் பொதுவாக ஒரு இடத்தில் நேரடியாக பங்கேற்காமல் ஃபைவ்-ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் ட்டின் (''நிறுவனம்'') உறுப்பினா்களுக்கான 39வது வருடாந்திர பொதுக் கூட்டம் ("AGM" சனிக்கிழமை, செப்டம்பர் 16, 2023 அன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி ("VC")/இதர ஆடியோ காட்சி முறையில் ("OAVM") நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. செபி மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம்/ டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ("DPs") அல்லது பங்கு மாற்ற முகவா கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் (RTA) மின்னஞ்சல் முகவரியை ப<mark>திவு செய்துள்ள உறுப்பினாகளுக்கு 2022–2</mark>023 நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பு மின்னணு முறையில் மட்டுமே ஆகஸ்ட் 25, 2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத பங்குதாரா்கள் தங்கள் மின்னஞ்சல் முகவாியை தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளமான www.fivestargroup.in மற்றும் நேஷன்ல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) http://www.evoting.nsdl.com, ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளங்களான BSE லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.com ஆகியவற்றில் கிடைக்கும் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ளவும்

நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 108 மற்றும் நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்), விதிகள், 2014-ன் விதி 20 அவ்வப்போது திருத்தப்பட்டது மற்றும் செபியின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015–ன் விதி 44 ஆகியவற்றுக்கு இணங்க, NSDL வழங்கிய மின்ன வாக்குப்பதிவு முறையை (e-voting) பயன்படுத்தி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் உறுப்பினர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் உறுப்பினாகளின் வாக்களிக்கும் உரிமை செப்டம்பா 9, 2023 சனிக்கிழமையன்று ("கட்ஆஃப் தேதி") அவர்கள் வைத்திருக்கும் சம பங்குகளின் விகிதத்தில் இருக்கும். உறுப்பினர் பதிவேட்டிலோ அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டிலோ, கட்ஆஃப் தேதியில் மட்டுமே பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நபர், தொலைதூர மின்னணு–வாக்களிப்பு மற்றும் பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் வசதியைப் பெற தகுதியுடையவர்.

ĸ மெசா்ஸ் எஸ் சந்தீப் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிா்வாகப் பங்குதாரரான திரு எஸ் சந்தீப்பை, நிறுவனச் செயலர்கள் (உறுப்பினர் எண். 5853 மற்றும் சிஓபி எண். 5387) அவர்களை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் வாக்களிக்கும் செயல்முறையை (மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கெடுப்பு) நடத்துவதற்காக ஆய்வு செய்பவராக நிறுவனம் நியமித்துள்ளது மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் முடிவடைந்த இரண்டு வேலை நாட்களுக்குள் மின்னணு வாக்குப்பதிவின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

🛨 தொலைதூர மின்னணு–வாக்களிப்பு புதன்கிழமை, செப்டம்பர் 13, 2023 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கி வெள்ளிக்கிழமை செப்டம்பர் 15, 2023 மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில், உறுப்பினா்கள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். தொலைதூர

மின்னணு–வாக்களிப்பு தொகுதி அதன் பிறகு NSDL ஆல் முடக்கப்படும். ĸ VC/OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்னணு-வாக்களிப்பு மூலம் தீர்மானத்தின் மீது வாக்களிக்காத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்ட காலத்தில்

தொலைதூர மின்னணு–வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள். 🛪 வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்னணு—வாக்களிப்பு மூலம் வாக்களித்த

உறுப்பினாகள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்.

🖈 அறிவிப்பை அனுப்பிய பிறகு, நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட் ஆஃப் தேதியில் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், evotings@nsdl.co.in–ல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் தொலைதூர மின்னணு–வாக்கிற்கான உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப்

★ தொலைதூர மின்னணு–வாக்களிப்பு, VC வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது, வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன் கேள்விகளை சமர்ப்பித்தல், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேச்சாளராக பதிவு செய்தல் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு–வாக்களிப்பு ஆகியவை குறித்த விரிவான வழிமுறைகளுக்கு உறுப்பினாகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பைப் பார்க்கலாம். <u></u> மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் கேள்வி, தெளிவுபடுத்தல்(கள்) மற்றும்/ அல்லது குறை(கள்) இருந்தால், அது குறித்து உறுப்பினாகள் திருமதி. பல்லவி மத்ரே, மூத்த மேலாளர், என்எஸ்டிஎல், 4வது தளம், டிரேட் வேர்ல்டு, ஏ விங், கமலா மில்ஸ் காம்பவுண்ட், சேனாபதி பாபட் மார்க், லோயர் பரேல், மும்பை 400013, மின்னஞ்சல் முகவரி: evoting@nsdl.co.in–ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது 0224886 7000 மற்றும் 0222499 7000 என்ற எண்களில் அழைக்கலாம். NSDL இணையதளத்தின் https://evoting.nsdl.com—ன் பதிவிறக்கப் பிரிவில் கிடைக்கும் உதவி & அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பகுதியையும், மின்னணு–வாக்களிக்கும் பயனர் கையேட்டையும் தயவு செய்து பார்க்கவும்.

ஃபைவ்– ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஷாலினி பாஸ்கரன் நிறுவன செயலாளர் & ஒப்புதல் அதிகாரி

will be decided in your absence in R. SUBRAMANIYAM

கம்பெனி செயலாள

தமிழ்நாடு முழுவதும் உள்ள 442

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இருக்கின்றன.

to you and to appear before the said Court on 21.09.2023 at 10.30.a.m. failing which the matter

IndoStar Capital Finance Limited

Registered & Corporate Office: Unit No. 505, 5th floor, Wing 2/E, Corporate Avenue, Andheri – Ghatkopar Link Road, Chakala, Andheri (East), Mumbai-400099 Corporate Identity Number: L65100MH2009PLC268160 Tel: +91 22 43157000 Website: www.indostarcapital.com; E-mail: investor.relations@indostarcapital.com

NOTICE OF 14th ANNUAL GENERAL MEETING, VOTING THROUGH ELECTRONIC MEANS

NOTICE is hereby given that the 14th Annual General Meeting ("AGM") of the Members of IndoStar Capital Finance Limited ("the Company") shall be conducted through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") on Monday, September 18, 2023 at 10.30 a.m. (IST), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with General Circular No. 10/2022 dated December 28, 2022 and the previous circulars on COVID-19 related relaxations issued by Ministry of Corporate Affairs (MCA) ("MCA Circulars") and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 ("Listing Regulations") read with Circular dated May 13, 2022 and Circular dated January 05, 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars"), to transact the business as set out in the Notice dated August 25, 2023

(SEST Circulars), to trainsect the business as set out in the Notice dated August 25, 2025 convening the AGM ("AGM Notice").

The Company has engaged the services of Central Depository Services (India) Limited ("CDSL") for providing the facility for remote e-voting, for participation in the AGM through VC/OAVM and for e-voting during the AGM.

n compliance with the MCA Circulars and the SERI Circulars, the AGM Notice along with the

Annual Report of the Company for financial year 2022-23 ("Annual Report"), have been sent only by electronic mode to all the Members whose email address(es) are registered with the Company / Depository Participants / Registrar and Transfer Agent – Link Intime India Private imited ("Link intime"

The AGM Notice and Annual Report are also available on the website of the Company a www.indostarcapital.com and on the website of the Standard at www.indostarcapital.com and on the website of the Stock Exchanges i.e. SBE Limited and National Stock Exchange of India Limited at www.bseindla.com and www.nseindla.com, respectively. Further, the AGM Notice is also available for download on the website of CDSL at www.evotingindia.com.

s are hereby informed that in compliance with the provisions of Section 108 of the Act Members are nereby informed that in compliance with the provisions of Section 108 of the AX read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, Regulation 44 of the Listing Regulations, the MCA Circulars, the SEBI Circulars and the Secretarial Standards on General Meetings issued by the Institute of Company Secretaries of India, voting on the resolutions as set out in the AGM Notice will be conducted through electronic means by way of remote e-voting before the AGM or e-voting during the AGM.

The remote e-voting period commences on Thursday, September 14, 2023 at 10:00 a.m. (IST) and ends on Sunday, September 17, 2023 at 05:00 p.m. (IST), after which the facility will be blocked by CDSL and the remote e-voting shall not be allowed beyond the said end date and time. Members of the Company holding shares either in physical mode or electronic / dematerialised mode as on the cut-off date i.e., Monday, September 11, 2023 shall be entitled to cast votes on the resolutions set cut in the AGM Notice by remote e-voting or e-voting at the AGM. The voting rights of the Members shall be in proportion of the amount paid-up on the equity shares held by a Member with the total equity share capital of the Company as on the cut-off date i.e., Monday, September 11, 2023.

The facility of e-voting at the AGM shall be available only to those Members who are attending the AGM through VC / OAVM and who have not already cast their vote through remote e-voting. Members who have already cast their vote by remote e-voting prior to the AGM may attend the AGM through VC / OAVM but shall not be entitled to cast their vote during the AGM.

The process and manner of attending the AGM and casting votes through remote e-voting and e-voting during the AGM, is given in the notes to the AGM Notice under the head "PROCEDURE FOR REMOTE E-VOTING, ATTENDING THE AGM

Members who have not registered their email address(es) or acquired shares after dispatch of the AGM Notice, and hold shares as on cut-off date i.e., Monday, September 11, 2023 can the AGM Notice, and note shares as on cut-off date i.e., Monday, September 11, 2023 can refer the notes to the AGM Notice under the head "PROCEDURE FOR REMOTE E-VOTING, ATTENDING THE AGM AND E-VOTING DURING THE AGM" or can contact the Company at investor.relations@indostarcapital.com to attend the AGM and / to cast their vote through remote e-voting or e-voting during the AGM.

Members who have not registered / updated their email address(es) are requested to get the wembers who have not registered 7 updated inter them aduress(es) are requested to get the same registered / updated with the Company (in case of shares held in physical mode) by writing to the Company at investor.relations@indostarcapital.com along with details of folio number, name of member, scanned copy of the share certificate, self-attested copy of PAN Card and self-attested copy of Aadhaar Card or with their Depository Participants (in case of shares held in ed /electronic mode) with whom they maintained their demat account. Details of persons to be contacted for any issues / queries / grievances relating to remot -voting, e-voting during the AGM and attending the AGM through VC / OAVM:

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Daivi, Sr. Manager, CDSL, A Wing, 25° Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on toll free no. 1800 22 55 33.

Ms. Shikha Jain, Company Secretary & Compliance Officer at Unit No. 505, 5th Floor, Wing 2/E Corporate Avenue, Andheri - Ghatkopar Link Road, Chakala, Andheri (East), Mumbai – 400099 ndia or send an email at <u>investor.relations@indostarcapital.com</u> or call at 022-43157000.

By the Order of the Board of Directors For IndoStar Capital Finance Limited

Shikha Jain

Company Secretary & Compliance Officer

FIVE STAR

Five-Star Business Finance Limited

CIN: U65991TN1984PLC010844

Regd. Office: New No.27, Old No.4, Taylor's Road, Kilpauk, Chennai - 600010 Website: www.fivestargroup.in | Email ID: secretary@fivestargroup.in | Phone No.: 044-46106200

NOTICE OF THE $\mathbf{39}^{\mathsf{TH}}$ ANNUAL GENERAL MEETING AND REMOTE E-VOTING

Notice is hereby given that the 39th Annual General Meeting (AGM) of the members of Five-Star Business Finance Limited ("the Company") will be held on Saturday, September 16, 2023, at 11.00 AM (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business set out in the notice of the AGM, in accordance with the provisions of the Companies Act 2013 and rules made thereunder, Securities Exchange Board of india (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and the circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India "SEBI") without the physical presence of the Members at a common venue.

In compliance with the MCA & SEBI circulars, the notice of the AGM and the Annual Report for the financial year 2022-23 have been sent on August 25, 2023, in electronic mode to those members whose e-mail addresses are registered with the Company/RTA/Depository Participants. Accordingly, shareholders who have not yet registered or updated their e-mail address are requested to register their e-mail address with their depository participants. Shareholders may note that the notice of AGM and the Annual Report is also available on the Company's website .e., www.fivestargroup.in, on the website of National Securities Depository Limited (NSDL) i.e. http://www.evoting.nsdl.com, and the stock Exchanges viz., BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com Physical or hard copy of the AGM documents will not be sent, unless requested by members,

n compliance with section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration), Rules, 2014, as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the members are provided with the facility to cast their vote on all resolutions set forth in the notice of the AGM of the Company using electronic voting system (e-voting) provided by NSDL and voting of the members shall be in proportion to the equity shares held by them of the Company as on Saturday, September 9, 2023 ("Cut-off date"). A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the general

- The Company has appointed Mr S Sandeep, Managing Partner of M/s S Sandeep & Associates Practising Company Secretaries (Membership No. 5853 and COP No. 5387) as the scrutinizer to conduct the voting process (e-voting and poll) in a fair and transparent manner and the members may kindly note that results of e-voting will be announced within two working days from the conclusion of AGM.
- The remote e-voting period will commence on Wednesday, September 13, 2023, at 09:00 AM (IST) and will end on Friday, September 15, 2023, at 05:00 PM (IST). During the period, the members may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by NSDL thereafter.
- Those members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the resolution through remote e-voting, shall be eligible to vote through remote voting system during the AGM.
- The members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote
- Any person who acquires shares of the Company and become a member of the Company after dispatch of the notice and holds shares as on the cut-off date, may obtain the login-id and password for remote e-voting by sending a request at evotings@nsdl.co.in
- Members may refer to the AGM notice for detailed instructions on remote e-voting, participating in the AGM through VC, submission of questions prior to AGM, registration as speaker at the AGM, and e-voting in the AGM. In case of any query, clarification(s) and /or grievance(s) in respect of the voting through electronic means, members may contact Ms. Pallavi Mhatre, senior manager, NSDL, 4th floor, trade world, A Wing, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai – 400013, email: evoting@nsdl.co.in; call: 022-4886 7000 and 022-2499 7000 Please refer the Help &Frequently Asked Questions (FAQs) section and E-voting user manual available at the download section of NSDL's website https://evoting.nsdl.com

By order of the Board For Five-Star Business Finance Limited

Date: August 25, 2023 Place: Chennai

Company Secretary & Compliance Officer



Housing and Urban Development Corporation Ltd.

(A Govt. of India Enterprise)

CIN: L74899DL1970GOI005276 GST NO. 07AAACH0632A1ZF Read. Office: HUDCO Bhawan, India Habitat Centre, Lodhi Road, New Delhi-110003, **Tel**: 011-24646899 Email: cswhudco@hudco.org, Website: www.hudco.org.in

NOTICE

53[™] ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 53rd Annual General Meeting (AGM) of the members of the Company will be held on Thursday, the 21st September, 2023 at 12:00 noon (IST) through Video Conferencing (VC)/ Other Audio-Visual Means (OAVM) to transact the business as set out in the notice.

The Ministry of Corporate Affairs (MCA) vide circular dated 28th December, 2022 SEBI vide Circular dated 5th January, 2023 read with other relevant circulars of MCA/ SEBI, permitted the holding of AGM through VC/OAVM, without the physical presence of members at common venue.

The 53rd Annual Report of the Company for FY 2022-23 is being sent through electronic mode to the members whose email address are registered with the Depositories/ Registrar & Transfer Agent, in compliance of the SEBI circulars. Further, notice of AGM and Annual Report are also available on the website(s) of Company at www.hudco.org.in, websites of Stock Exchange(s) i.e., National Stock Exchange of India Limited www.nseindia.com and BSE Limited i.e., www.bseindia.com and website of CDSL at www.evotingindia.com.

Members who have not registered their e-mail address so far, or want to change their e-mail ids, are requested to register/ change the same with their Depository Participant/ RTA, so as to receive all communications electronically. To avail the NACH facility, NECS (Electronic clearing services) facility, i.e., direct credit of dividend amount in the bank account, members are requested to update their bank details with their Depository Participant.

SEBI vide circular dated 16th March, 2023 mandated all the holders of physical securities to furnish their PAN, nomination, contact details, Bank A/c details and specimen signatures for their corresponding folios by 1st October, 2023, to M/s Alankit Assignments Limited, Registrar & Transfer Agent (RTA).

The Company has fixed Friday, the 8th September, 2023 as the Record date for determining the entitlement of members to final dividend for FY 2022-23, if approved at the AGM. In compliance of Finance Act, 2020, with regard to TDS, the shareholders claiming exemption at nil/concessional rate of tax are requested to inform/ submit requisite documents with the company at dividend.tax@hudco.org only, on or before, 10th September, 2023.

In compliance of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015 as amended, the Company is pleased to offer e-voting facility (both remote e-voting and voting at the time of AGM) through the CDSL to all the eligible members in respect of all the items to be transacted at AGM through voting by electronic means, whose names are recorded in the Register of Members (holding in physical form) or in the Register of Beneficial Owners maintained by the Depositories (holding in electronic form) on Thursday, the 14th September, 2023 (cut-off date).

The remote e-voting period shall commence on Monday, 18th September, 2023 (9:00 a.m.) and ends on Wednesday, 20th September, 2023 (5:00 p.m.) and members shall not be allowed to vote

The members who have not casted their vote through remote e-voting can cast during the AGM using CDSL login portal. Further, the members who have casted their votes by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their votes again

Members are requested to refer to the detailed instructions for e-voting forming part of the AGM notice. If you have any queries or issues regarding attending AGM and e-voting from the CDSL e-voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800225533.


All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai – 400013.

For any other queries members may contact Shri J K Singla, M/s Alankit Assignments Limited, RTA of the Company, Email: rta@alankit.com, Tel: 011-42541234 Fax: 011-425412

For Housing and Urban Development Corporation Ltd.

Harish Kumar Sharma Date: 25.08.2023 Company Secretary Place: New Delhi

Markets, **Insight Out**



Markets, Monday to Saturday

To book your copy, sms reachbs to 57575 or email order@bsmail.in

Business Standard Insight Out

